

August 31, 2023

To,

The National Stock Exchange of India Ltd.,

Exchange Plaza, 5th Floor, Bandra-Kurla Complex, Mumbai-400 051 NSE Symbol - SEPC **BSE Limited**

14th Floor, PJ. Towers, Dalal Street, Mumbai-400 001 Scrip Code: 532945

Dear Sir/Madam,

Sub: Submission of Newspaper Advertisement towards conducting 23rd Annual General Meeting through Video Conferencing/Other Audio Visual Means, E-voting and Book Closure

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we hereby enclosed the copies of newspaper advertisement published in English daily "Business Standard" and Tamil daily "Makkal Kural" on August 31, 2023 for giving notice regarding 23rd Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Thursday, September 21st, 2023 at 11.00 A.M. (IST) through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM), Book Closure and evoting details.

The above information is also available on the website of the Company www.sepc.in.

This is for your information and records.

Thanking you,


Yours faithfully For **SEPC Limited**

T Sriraman Company Secretary & Compliance Officer

Encl.:a.a.







E-mail: info@shriramepc.com Website : www.shriramepc.com

CIN: L74210TN2000PLC045167





(Corporate Contracts Department)
Sahar Receiving Station, Near Hotel Leela, Andheri (E), Mumbai 400 059, Maharashtra, India (Board Line: 022-67173188) CIN: L28920MH1919PLC000567

NOTICE INVITING EXPRESSION OF INTEREST

The Tata Power Company Limited hereby invites Expression of Interest for Supply of Fire hydrant & Jockey pump complete assembly with motor and supervisory services required during installation and commissioning at Mundra Thermal Power plant (MTPS), Mundra

Details of pre-qualification requirements, bid security, purchasing of tender document etc may be downloaded from the tender section of our website URL https://www.tatapower.com/tender/tenderlist.aspx).

Eligible parties willing to participate in above tender may submit their Expression of nterest along with the tender fee for issue of bid document latest by 11th September 2023.

[POINT]

ONE POINT ONE SOLUTIONS LIMITED

NOTICE OF ANNUAL GENERAL MEETING

NOTICE IS HEREBY GIVEN that in compliance with Circulars issued by MCA from time to time and the relevant provisions of the Companies Act, 2013 and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the 15° Annual General Meeting of the Members of One Poin One Solutions Limited("The Company") is scheduled to be held on Friday, 22°d September 2023 a 11:30 a.m., through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the businesses as set forth in the Notice of 15th Annual General Meeting.

businesses as set forth in the Notice of 15th Annual General Meeting.
In compliance with MCA circulars, section 101 and 136 of the Companies Act, 2013, electronic copies of the Notice of the AGM and the integrated Annual Report for the financial year 2022-23 will be sent to all the shareholders through electronic mode by Company's Registrars and Share Transfer Agent M's Link Intime India Private Limited whose email addresses are registered with the Company! Depository Participant(s). The Shareholders holding share in dematerialised mode and whose email addresses are not registered are requested to register their email addresses and whose email addresses are not registered are requested to register their email addresses and the standard of t

Notice and Annual Report 2022-23 to the shareholders.

Members holding shares in physical mode and who have not updated their email address with the Company can obtain notice of the AGM, Annual Report and/or login details for joining the AGM through VC/OAVM facility including e – voting by sending scanned copy of a) Copy of the signed request letter mentioning the folio number, name and address of the member b) self – attested copy of PAN Card and c) Self-attested copy of PAN Card and os Self-attested copy address proof (eg.: Aadhar, Driving license, Election Identity Card, Passport) of the member by email to investors@1point1.in, evoting@nsdl.co.in and mtheipdesk@linkintime.co.in.

Shareholders will have an opportunity to cast their vote remotely or during the AGM on the businesses as set out in the notice of AGM through electronic voting system. The manner of voting remotely or during the AGM for shareholders holding shares in dematerialised mode, physical mode and for shareholders who have not registered their email addresses is provided in the notice of 15th Annual General Meeting.

In terms of Section 108 of the Companies Act, 2013, the Company is providing facility for voting by electronic means (e-voting') to its members for which the Company has engaged the services of Link Intime India Private Limited through its Instavote platform to provide e-voting facilities. The Board of Directors of the Company has appointed Mrs. Kumudini Bhalerao, Practicing Company Secretary (COP 6690) or failing her Mr. Makarand M. Joshi COP 3662), as Scrutinizer to scrutinize the voting and remote e-voting and e-voting at the meeting process in a fair and transparent manner. The procedure to be followed by the members for e-voting is as follows:

The procedure to be followed by the members for e-voting is as follows: In terms of section 91 of the Companies Act 2013 and applicable rules made thereunder, the remote e-voting period begins on Tuesday 19° September 2023 at 10.00 a.m. and ends on Thursday 21° September 2023 at 5.00 p.m. During this period members of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date i.e. Friday, 15° September 2023, may cast their vote electronically. The e-voting module shall be disabled by Link Intime India Private Limited for voting, thereafter.

A person, whose name appears in the Register of Members / Beneficial Owners as on cut of date i.e. Friday, 15° September 2023, only shall avail the facility of remote e-voting/ e-voting at the meeting. The Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from Saturday, 16° September, 2023 to Friday, 22° September, 2023 (both days inclusive).

Any person, who acquires shares of the Company and becomes a member of the Compan after dispatch of the Notice and holding shares as of the cut-off date i.e. Friday 15" Septembe 2023, may obtain the User ID and Password by sending a request to any of the following email id int.helpdesk@linkintime.co.in.

rnt.hejpdesk@linkintime.co.in.

Members who have casted their vote through remote e-voting may also attend the Meeting but shall not be eligible to cast their vote(s) again.

For detailed instructions pertaining to attending of AGM through Video Conference ("VC")/Other Audio Visual Means ("OAVM") and e-voting, members may refer Notes to Notice of the Annual General Meeting. In case of any query or grievance pertaining to the e-voting procedure, Shareholders may get in touch with following:

Mr. Dilip Rajpurohit
Link Intime India Private Ltd.
Address: C-101, 1st Floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai, 400083, Maharashtra, Tel: +91 22 49168200; Fax: +91 22 22 49186195

Email: mt.hejpdesk@linkintime.co.im Website www.linkintime.co.in

Contact Linkintime e-Voting System

Email: th. Hejself with given by a proceeded at 0.22, 40188000 (Ext. 2341)

Contact Linkintime e-Voting System Email Id: https://instavote.linkintime.co.in or contact at 022- 49186000 (Ext: 2341).

: Rakesh Dalvi
Intral Depository Services India Ltd.
Jdfress: A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N. M. Joshi Marg, Lowe
Irel (East), Mumbai – 400013, Tel: 022-23058542, Email id: helpdesk.evoting@cdslindia.com
Irther details may be accessed from the website of the Company www.fpointl.com or the websit
National Stock Exchange of India Limited viz. www.nseindia.com.

By order of the Board of Directors
Study

Pritesh Sonawane Company Secretary & Compliance Officer

SEPC Limited

Corporate Identity Number :L74210TN2000PLC045167 Registered Office: 4th Floor, Bascon Futura SV. Door No. 10/1, Venkatnarayana Road, T. Nagar, Chennai - 600017. www.sepc.in NOTICE OF 23RD ANNUAL GENERAL MEETING, E-VOTING AND BOOK CLOSURE

Notice is hereby given that the 23rd Annual General Meeting (23rd AGM) of the Members of the Company is scheduled to be held on Thursday, September 21, 2023 at 11.00 A.M. through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means "OAVM") in compliance with all applicable provisions of the Companies Act, 2013 (the Act) and the Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations), read with Ministry of Corporate Affairs (MCA) Circulars issued in this regard to transact the businesses set forth in the Notice convening the AGM. The members will be able to attend the AGM through VC/ DAVM at www.evotingindia.com. Members participating in the meeting through VC/ OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the

Companies Act 2013. In compliance with the relevant circulars, the Notice of the 23rd AGM and Annual Report 2022- 2023 has been sent on August 30, 2023 to the members whose e-mail addresses are registered with the Company/Depository Participant(s). The aforesaid documents are also available on the website of the Company i.e. http://www.sepc.in/investors-annualreport.aspx and the website the Stock Exchanges where the shares of the Company are listed i.e., https://www.bseindia.com and https://www.nseindia.com also on the website of CDSL .e. www.evotingindia.com.

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 (the Act) read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, and Regulation 44 of SEBI Listing Regulations, 2015 the Company is providing the facility to its members holding shares either in physical form or dematerialized form, as on September 13, 2023 (cut-off date) for casting their votes electronically on each item as set forth in the Notice of AGM through the electronic voting system provided by CDSL. The voting rights of members shall be in proportion to their shareholding in the paid-up equity share capital of the Company as on the cut-off date i.e., September 13, 2023.

M/s. M. Alagar & Associates, Practising Company Secretaries (Membership No. FCS 7488), Chennai as the Scrutinizer to scrutinize the e-voting process via remote e-voting and e-voting at the 23rd AGM in a fair and transparent manner. Further, the facility for voting through electronic voting system will also be made available at the AGM and the members attending the AGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote at the AGM. A member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting. Information and instructions including details of the User ID and Password is given in the Notes to the Notice of the AGM. The same login credentials may be used for attending the AGM through VC/OAVM. Detailed process and manner of remote e-voting and e-voting at the AGM by the members holding shares in dematerialised mode, physical mode and for members who have not registered their email address is provided in the Notes to the AGM Notice.

The remote e-voting period commences on Monday, 18th September, 2023 (9.00 a.m. IST) and ends on Wednesday, 20th September, 2023 (5.00 p.m. IST) The remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. During the remote e-voting period, members of the Company holding shares either in physical orm or in dematerialised form, as on the cut-off date Wednesday, 13th September, 2023, may cast their votes electronically. The votes once cast by the members, cannot be changed or cancelled. Any person, who acquires shares of the Company and becomes member of the Company after despatch of the notice and holding shares as on the cut-off date i.e., 13th September, 2023, may obtain the User ID and Password by following the procedure given in the notes to the Notice of the AGM. If the member s already registered with CDSL for e-voting, then he/she can use his/her existing User ID and Password for casting the vote through remote e-voting.

The register of members and share transfer books of the Company will remain closed from September 14, 2023 to September 21, 2023 for the purpose of 23rd AGM of the Company.

f you have any queries or issues regarding attending AGM & e-Voting through CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free no. 1800 22 55 33. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free no. 1800 22 55 33.

Place : Chennai

Date : August 30, 2023

T SRIRAMAN Company Secretary & Compliance Officer ACS No. 68102

for SEPC LIMITED

यूको बैंक 🖗 UCO BANK

(A Govt. of India Undertaking)
Head Office-II, Department of Information Technology
3 & 4, DD Block, Sector – 1, Salt Lake, Kolkata–700064

NOTICE INVITING TENDER UCO Bank Invites tender for Engagement of Network System Integrator (NSI) and setting up of Bank's Network Operation Centre (NOC) through GeM portal For any details, please refer to https://www.ucobank.com o https://gem.gov.in

(Deputy General Manager)
Department of Information Technology Date: 31.08.2023

talbros AUTOMOTIVE COMPONENTS LIMITED

CIN: L29199HR1956PLC033107 Regd. Office: 14/1, Delhi Mathura Road, P.O. Amar Nagar, Faridabad, Haryana -121003 Tel No.: 0129-2251482, E-mail: seema_narang@talbros.com Website: www.talbros.com

NOTICE OF 66TH ANNUAL GENERAL MEETING,

REMOTE E-VOTING INFORMATION AND BOOK CLOSURE NOTICE is hereby given that the 66th Annual General Meeting (AGM) of the members o the Company will be held at 11:00 A.M. (IST) on Monday, 25" September, 2023 through Video Conferencing (VC)/ Other Audio Visual Means (OAVM), to transact the Ordinary and Special Businesses, as mentioned in the Notice for convening the 66" AGM, in compliance with the applicable provisions of the Companies Act, 2013, rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circulars issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars') and Securities and Exchange Board of India ("SEBI"), to transact the business(es), as set out in the Notice of AGM. The venue of the meeting shall be deemed to be the Registered office of the Company i.e. 14/1, Delhi Mathura Road, P.O. Amar Nagar, Faridabad, Haryana -121003.

In terms of MCA Circulars and SEBI Circulars, the Notice of 66th AGM and the Annua Report for the Financial Year 2022-23 have been sent only through electronic mode on Tuesday, 29th August, 2023, to members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) (DPs)/Registrar and Share Transfer Agent (RTA) i.e. Kfin Technologies Limited.

The Notice of 66 th AGM and Annual Report for the Financial Year 2022-23 are also available and can be downloaded from Company's website www.talbros.com, websites of BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and also from the website of National Securities Depository Limited (NSDL) at https://www.evoting.nsdl.com.

Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time and other applicable provisions of the Companies Act, 2013 and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Secretarial Standards on General Meeting (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Company is providing the facility to all its members, to cast their vote on all the Resolutions set forth in the Notice convening the AGM using electronic voting systems (e-voting), provided by the NSDL. The Company has appointed Ms. Kiran Sharma, a practicing Company Secretary (Membership No. 4942) as the Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner.

nstructions for remote e-voting and e-voting during the AGM:

- The remote e-voting facility shall commence at 9.00 A.M. (IST) on Friday 22^{nd} September, 2023 till 5.00 p.m. (IST) on Sunday, 24^{m} September, 2023. The remote e-voting facility will be disabled thereafter.
- Any person who acquire shares and becomes a member of the Company after dispatch of the Notice of 66" AGM and holding shares as on the cut-off date i.e. Monday, 18" September, 2023, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in or seema_narang@talbros.com.
- Members who have exercised their right to vote through remote e-voting facility may attend the AGM, but shall not be allowed to cast their vote thereat.
- 4. The detailed instructions for remote e-voting and e-voting during the AGM have beer given in the Notice of 66th AGM.

Manner of registration of e-mail address:

Members who have not registered their e-mail ids with the Company/Depositories are requested to register the same in respect of the shares held by them in electronic form with their Depository Participant and in respect of shares held in physical form by writing to rajeev.kr@kfintech.com or seema_narang@talbros.com.

Manner of Joining the AGM:

A facility to join the AGM through VC/OAVM is available through NSDL e-voting portal a www.evoting.nsdl.com. Members are requested to refer to the Notice of 66th AGM for etailed procedure for login during the AGM.

In case of any query/grievance regarding e-voting or technical assistance for participating in the AGM via VC/OAVM, members may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on 022- 4886 7000 and 022- 2499 7000 or send a request at evoting@nsdl.co.in or contact Ms. Snehal Bhame, Assistant Manager, NSDL, at designated e-mail IDs: evoting@nsdl.co.in.

Book Closure & Payment of Dividend

Pursuant to Section 91 of the Companies Act, 2013, the Register of members and Share Transfer Books of the Company shall remain closed from Monday, 18" September, 2023 to Monday, 25th September, 2023 (both days inclusive) for the purpose of 66th AGM and to determine entitlement of final dividend on equity shares, if declared at the AGM.

For Talbros Automotive Components Limited

Place: Faridabad

(Seema Narang) Company Secretary

Date: 30th August, 2023

BAFNA PHARMACEUTICALS LIMITED CIN: L24294TN1995PLC030698 Regd Off: "Bafna Towers" No.299, Thambu Chetty Street, Chennai-600001

Ph: 044-25267517 / 25270992 e: www.bafnapharma.con NOTICE- Dispatch of Notice of 28th Annual General Meeting

lotice is hereby given that

1. The 28th Annual General Meeting ("AGM") of the members of the Compan will be held on Friday, September 22, 2023, at 10:25 a.m. IST through Video Conferencing/Other Audio-Visual Means (VC / OAVM), to transact the busines: as set forth in the Notice of the Meeting dated August 11, 2023.

2. In compliance with the General Circular No. 10/2022, dated December 28 2022. (in continuation to the circulars issued earlier in this regard) issued by the Ministry of Corporate Affairs ("MCA Circular") and SEBI Circular No SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023, issued by the Securities Exchange Board of India (bereinafter collectively referred to as "Circulars"), electronic copies of the Notice of the said AGM together with e-voting instructions and Annual Report for 2022-23, have been sent on Augus 30, 2023, to all the members whose e-mail IDs are registered with the Company/RTA/Depository Participants(s), the said documents are made available on the website of the Company at https://www.bafnapharma.com to riew / download by the members. The same are also made available on the websites of Stock Exchanges https://www.nseindia.com and https://www.bseindia.com and CDSL at https://www.evotingindia.com. The dispatch of the Notice. Annual Report and instructions on e-voting and VC hrough e-mails has been completed on August 30, 2023.

3. In terms of Section 108 of the Companies Act, 2013, rad with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015, and with Nule 2016 and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015, as amended, the Company is pleased to provide e-voting facility to all its members to exercise their right to vote by electronic means on all resolutions set forth in the AGM Notice, through e-voting platform provided by Central Depository Services Limited, Mr. Pankai Mehta (Membership No. A2940) &COP: 10598), Partner, A K Jain Associates, Chennai, has been appointed as Scrutinizer for conducting the voting process in a fair and transparent manner. In

his regard, the Company hereby informs the members the following i. All the business as set forth in the said AGM Notice may be transacted through voting by electronic means

i. The cut-off date for determining the eligibility to vote by electronic means or a the AGM is September 8, 2023. ii. The remote e-voting shall commence on Tuesday, September 19, 2023

iv. The remote e-voting shall end on Thursday, September 21, 2023, (5:00 p. IST) r. Any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the cut-off date i.e., September 8, 2023, may obtain the login ID and password by

sending a request at www.evotingindia.com. However, if a person is already registered with CDSL for e-voting then existing user ID and password can be used for casting vote; i. Members may note that: a) The remote e-voting module shall be disabled by CDSL beyond 5:00 p.m. on September 21, 2023; b) the facility for voting through electronic voting system will also be made available during the Annual Genera Meeting ("AGM") and the members who have not already cast their votes by remote e-voting shall be able to exercise their right to vote during said AGN

through e-voting, c) the members who have cast their vote by remote e-vote again, once the vote on a resolution is cast by the member, the member shall no be allowed change it subsequently; and) A person whose name is recorded in the register of members and in the register of beneficial owners maintained by the depositories as on September 08, 2023, (cut-off date) only shall be entitle to avail the facility of remote e-voting as well as voting during the AGM.

ii. The manner of voting remotely for members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their e-mai addresses is provided in the Notice of the AGM. The details are also available of the website of the Company https://www.bafnapharma.com.

viii. In case of any queries relating to e-voting, members may refer the Frequentl Asked Questions (FAQs) for Shareholders and e-voting User Manual for Shareholders available at the download section of www.evotingindia.com. o call on toll free no: 1800 22 55 33 or send a request to www.evotingindia.com. or contact Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com.

x. Instructions for members for attending the AGM through VC are covered in lotice is also given that pursuant to Section 91 of the Companies Act, 2013, rea

vith Rules framed there under and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from **Saturday** 16th September 2023 to Friday, 22nd September 2023 (Both days inclusive) fo he purpose of AGM. For Bafna Pharmaceuticals Limited

(Vishnu V. Kuppa Company Secretary & Compliance Office Place: Chennai Date: August 30, 2023

PRITISH NANDY TO COMMUNICATIONS

Notice is hereby given that the 30th Annual General Meeting (AGM) of the Pritish Nandy Communications Limited will be held on Friday, September 22, 2023 at 3 pm through Video Communications Limited will be held on Friday, September 22, 2023 at 3 pm through Video Conference/ Other Audio-Visual means in compliance with the all-applicable provisions of the Companies Act, 2013 and rules made thereunder and all the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circular No. 14/2020 dated 8th April 3, 2020, Circular No. 20/2020 dated May 5, 2020, Circular No. 22/2020 dated May 5, 2020, Circular No. 39/2020 22/20/20 dated May 9, 20/20, Circular No. 02/20/20 dated September 26, 20/20, Circular No. 02/20/21 dated January 13, 2021, Circular No. 03/20/20 dated May 5, 2022 and subsequent circulars issued in this regard, the latest being 10/20/22 dated December 28, 20/22 (Collectively referred to as "MCA Circulars") and other applicable circulars issued by Ministry of Corporate Affairs, Covernment of India and SEBI to transact the businesses set forth in the notice of 30th Annual General Meeting.

In compliance with the above circulars, electronic copies of notice of AGM and annual report for financial year 2022-23 has been sent to all the shareholders whose email addresses are registered with the Companyl Depository Participants (s) on August 30, 2023. The notice of the 30st AGM and Annual report for the financial year 2022-23 are available on the Company's website at www.pritishnandy.com.com and on website of BSE Ltd and NSE Ltd.

The members attending the AGM through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013. ("the Act")

Notice is also hereby given pursuant to Section 94 of the Act, read with rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 42 of Listing Regulations, that the register of members and share transfer books of the Company will remain closed from Saturday, September 16, 2023 to Friday, September 22, 2023 (both days inclusive) for the purpose of AGM.

Manner of Casting Vote through e-voting:

Mumbai

Pursuant to the provisions of Section 108 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 and the Companies (Management and Administration) Rules, 2014, as amended and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended), the Company is pleased to provide to its members 'facility to exercise their right to vote on resolutions proposed to be passed in the Meeting by electronic means. The members may cast their votes using an electronic voting system. ('remote e-voting') or e-voting on the date of the AGM that will be provided by CDSL.

The detailed procedure for casting of votes through e-voting are provided in the Notice of 30th AGM

Any person who acquires shares of the Company and become member of the Company after the dispatch of notice of AGM and holding shares as on cut off date i.e. Thursday, September 14, 2023 can login and obtain login ID and password by sending a request at helpdesk.evoting@cdslindia.com or companysecretary@pritishnandycom.com In case the member is already registered with CDSL for emote voting then existing user ID and password can be used for casting the vote

The members who have not cast their votes by remote e-voting can exercise their voting rights during the AGM. The member may participate in the meeting even after exercising his right to vote through remote e-voting shall not be allowed to vote again during the meeting. The remote e-voting module The cut-off date to determine eligibility to cast votes by electronic voting is September 14, 2023. The remote e-voting period commences at 9 am Monday, September 18, 2023 to 5 pm on Thursday, September 21, 2023 for all the shareholders, whether holding shares in physical form or in dematerialised form. The remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter,

Remote e-voting shall not be allowed beyond the said date and time The notice is being issued for information and benefit of all the members of the Company in compliance with the applicable circulars of the MCA and SEBI.

For any e-voting queries, members may contact Mr Rakesh Dalvi at 022-23058542/43 or email at helpdesk.evoting@cdslindia.com Members may also email to the Company companysecretary@pritishnandycom.com

> By order of the Board For Pritish Nandy Communications Limited

Company Secretary August 30, 2023

Pritish Nandy Communications Limited CIN L22120MH1993PLC074214 87/88 Mittal Chambers Nariman Point Mumbai 400021 India Tel: 022 42130000 Visit www.pritishnandycom.com Email: investorgrievance@pritishnandycom.com

LOTUS EYE HOSPITAL AND INSTITUTE LIMITED

CIN: L85110TZ1997PLC007783 Regd.Office: SF No.770/12, Avinashi Road, Civil Aerodrome Post,

NOTICE is hereby given that the 26th Annual General Meeting ("AGM") of LOTUS EYE HOSPITAL AND INSTITUTE LIMITED ("the Company") will be held on Monday 25th September 2023 at 04:00 PM through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") to transact the Ordinary and Special Businesses as set out in the Notice of the Twenty Sixth AGM, in compliance with applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended), reach with the circulars issued by MCA and SEBI in this regard without the physical presence of the members at a common venue. The deemed venue for the 26th AGN

2022-23 along with Board's Report, Auditor's Report and other documents required to be attached thereto, shall be sent through electronic mode to the members of the Company whose email addresses are registered with the Company /Depository Participant(s). The requirements of sending physical copies of the Notice of 26th AGM and Annual Report to the Members have been dispensed vide Applicable Circulars. The Notice of the 26th AGM and the Annual Report of the Company are also available on the website of the Company at www.lotuseye.org, on the websites of the Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and also on the website of CDSL (agency for providing the Remote e-Voting facility) i.e.www.evotingindia.com.

Notice of AGM, and also on the website of the Company. The facility of e-voting shall be made available at the AGM and Members attending the AGM who have no already cast their vote, may cast their vote electronically on business(es) set forth in the notice of AGM. Members who have not registered their email-id and/or Bank

Physical

Agent of the Company, the contact details of which is provided below containing the following: (a) Folio No., (b) Name or shareholder, {c) Copy of the share certificate (front and back), (d) Copy of PAN card (self- attested), (e) Copy of AADHAR (self-attested) Following additional details/documents need to be provided in case of updating Bank Account Detail: a) Name and Branch of the Bank in which you wish to receive the dividend, (b) the Bank Account type, (c) Bank Account Number (d) MICR Code Number (e) IFSC Code, and Copy of the cancelled cheque bearing the name of the first shareholder

Please contact your Depository Participant (OP) and register In case your email address in your demat account, as per the process of Demat Holding advised by your DP

The Board of Directors has recommended dividend for financial year 2022 202. To receive credit of dividends to the bank account through ECS (Electronic Clearing Service), holders of shares in physical form are requested to provide details of account number, name of bank and branch and address to our RTA-SKDC Consultants Limited "Surya" 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road,Coimbatore – 641028, TN, India | Phone: +91 4224958995, 2539835/836 | Mobile# Fax: +91 422 2539837 | Email: info@skdcconsultants 203963/636| muolie# rax. +91 422 233637 | Email: info@skucconsultants.com | www.skdc-consultants.com.
For demat shares, Bank account particulars are to be informed directly to your DP.

Also, as dividend income is taxable in the hands of shareholders effective 01st April 2020, please update your residential status, PAN & category as per Income-Tax Act with your DP or our RTA

The above information is being issued for the information and benefit of all the Members of the Company and in compliance with the MCA and SEBI Circulars as stated above

For LOTUS EYE HOSPITAL AND INSTITUTE LIMITED Place: Coimbatore (Sd/-) Achuth Menon Date: 31.08.2023

(THIS IS ONLY AN ADVERTISEMENT FOR INFORMATION PURPOSES AND DOES NOT CONSTITUTE AN OFFER OF SECURITIES FOR SALE IN ANY JURISDICTION, INCLUDING THE UNITED STATES)



Our Company was originally incorporated as Brooks Laboratories Limited on January 23, 2002 under the Companies Act, 1956, vide Certification of Incorporation bearing registration number 24910 issued by the Registrar of Companies, Punjab, Himachal Pradesh and Chandigarh. We received Certificate of Commencement of Business

dated February 19, 2002, issued by the Registrar of Companies Punjab, Himachal Pradesh and Chandigarh. There has been no change in the name of our Company since Registered Office: Village Kishanpura, Nalagarh Road, Baddi, Nalagarh – 174101, Himachal Pradesh, India Corporate Office: (Address where books of account and papers are maintained): 201, The Sumit Business Bay, Off. Andheri Kurla Road.

Opposite Guru Nanak Petrol Pump, Andheri East, Mumbai-400093, Maharashtra, India Tel: 022- 69073100; Website: www.brookslabs.net; E-mail: cs@brookslabs.net Contact Person: Jai Prakash Vaidya, Company Secretary and Compliance Officer

PROMOTERS OF OUR COMPANY: MR. ATUL RANCHAL AND MR. RAJESH MAHAJAN ISSUE OF UP TO 15,43,926 EQUITY SHARES WITH A FACE VALUE OF ₹ 10/- EACH ("RIGHTS EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹ 75.00/- PER RIGHTS

2023. THE ISSUE PRICE IS 7.50 TIMES OF THE FACE VALUE OF THE RIGHTS EQUITY SHARES. BASIS OF ALLOTMENT The Board of Directors of Brooks Laboratories Limited wishes to thank all applicants for their response to the Issue which opened for subscription on August 7,2023 and closed on August 22,2023 and the last date for on market renunciation was August 17, 2023. Out of a total of 2,423 Applications received, 753 were rejected on

EQUITY SHARE (INCLUDING A PREMIUM OF ₹ 65/- PER RIGHTS EQUITY SHARE) FOR AN AMOUNT AGGREGATING UPTO ₹ 1,157.94 LAKHS ON RIGHTS BASIS IN THE

Category	Applications Reveived		Equity	/ Shares Applied Fo	•	Equity Shares Allotted		
	Number	%	Number	Value (Rs.)	%	Number	Value (Rs.)	%
Eligible Equity Shareholders	2326	96.00%	34,37,782	25,78,33,650	97.81%	14,97,603	11,23,20,225	97.00%
Renouncees	97	4.00%	77,086	57,81,450	2.19%	46,323	34,74,225	3.00%
Total (A)	2423	100.00%	35,14,868	26,36,15,100	100.00%	15,43,926	11,57,94,450	100.00%

Total 33.32.423 12.44.292 2.99.634 15.43.926

DISPATCH / REFUND ORDERS: The dispatch of allotment advice cum refund intimation to the allottees as applicable, will be completed on or before August 30, 2023. The instructions to ASBA Banks for unblocking of funds was given by August 25, 2023. The listing application was filed with BSE on August 28,2023. The credit in respect of allotment of Equity Shares offered pursuant to the Issue in dematerialised form in NSDL and CDSL, as applicable will be completed on or before August 30, 2023. The Equity Shares allotted to the Applicants who have not specified their demat details, have been credited to demat suspense account. Within 6 months from the Allotment Date, such Eligible Equity Shareholders shall be required to send a communication to our Company or the Registrar containing the name(s). Indian address, email address, contact details and the details of their demat account along with copy of self-attested PAN and self-attested client master sheet of their demat account either by post, speed post, courier, electronic mail or hand delivery. Our Company (with the assistance of the Registrar) shall, after verification of the details of such demat account by the Registrar, transfer the Rights Equity Shares from the demat suspense account to the demat accounts of such Eligible Equity Shareholders. In case of non-receipt of details of demat account as per (b) above, our Company shall conduct a sale of such Rights Equity Shares lying in the demat suspense account on the floor of the Stock Exchange at the prevailing market price and remit the proceeds of such sale (net of brokerage, applicable taxes and administrative and incidental charges) to the bank account mentioned by the resident Eligible Equity Shareholders in their respective Application Forms and from which the payment for Application Money was made. For further details please refer page 137 of the Letter of Offer. The Equity Shares offered pursuant to the Issue are expected to commence trading on BSE and NSE with effect from August 31, 2023, subject to receipt of listing and trading approvals and shall be traded under the same ISIN INE650L01011, as the existing Equity Shares. In accordance with SEBI circular dated

INVESTORS MAY PLEASE NOTE THAT THE ISSUE SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHNAGES ONLY IN DEMATERIALISED FORM.

It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in any way be deemed or construed that the letter of offer has been cleared or approved by BSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the letter of offer. The investors are advised to refer to the letter of offer for the full text of the Disclaimer clause of the BSE Limited on page 136.

Disclaimer Clause of NSE on page 136. **REGISTRAR TO THE ISSUE COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER**

LINKIntime

Link Intime India Private Limited

Tel No: + 91 810 811 4949 Email: brooks.rights2023@linkintime.co.in

Website: www.linkintime.co.in

SEBI Registration Number: INR000004058

Applicants can contact the Registrar or the Compliance Officer or the Registrar to the Issue in case of any Pre-Issue or Post-Issue related problems, such as non-receipt of Allotment Advice or credit of allotted Equity Shares in the respective beneficiary account or unblocking of funds etc.

> For BROOKS LABORATORIES LIMITED On behalf of the Board of Directors

Place: Baddi Date: August 30,2023

THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARE ON LISTING OR THE BUSINESS

Brooks

Corporate Office: (Address where books of account and papers are

maintained): 201, The Sumit Business Bay, Off. Andheri Kurla Road,

Opposite Guru Nanak Petrol Pump, Andheri East, Mumbai-400093,

Jai Prakash Vaidva

Maharashtra India

Tel: 022-69073100

Website: www.brookslabs.net

E-mail: cs@brookslabs.net

Communicate India

Coimbatore – 641 014

Tel: 91 0422 4229900. Fax: 91 0422 4229933.

Web: www.lotuseye.org E-mail: companysecretary@lotuseye.org **NOTICE TO SHAREHOLDERS**

shall be the Registered Office of the Company. In compliance with the applicable Circulars, the Notice of the 26th AGM and the Annual Report of the Company including financial statements for the financial year

Manner of voting for members holding shares in physical form, dematerialized form or who have not registered their e-mail address with the Company is provided in the details are requested to register the same by following the procedure given below.

Send a duly signed request letter to the Registrar and Transfer

Santosh Gharat

RATIO OF 1 RIGHTS EQUITY SHARES FOR EVERY 16 FULLY PAID UP EQUITY SHARES HELD BY THE EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, I.E. JULY 28,

Technical Grounds. The total number of valid Applications received were 1,670 for 33,32,423 Equity Shares, which was 215.84% of the total issue in terms of the number of Equity Shares applied. The Basis of Allotment was approved in consultation with BSE, the designated stock exchange on August 25, 2023. The Board of Directors of the Company at its meeting held on August 28, 2023, approved the issue and allotment of Shares. All valid applications have been considered for 1 The break-up of Applications is given below (Refore Technical Rejection)

1101104110000	0.	1.0070	77,000	01,01,1	00	2.1070	10,020	0 1,7 1,220	0.0070
Total (A)	2423	100.00%	35,14,868	26,36,15,	100	100.00%	15,43,926	11,57,94,450	100.00%
2. Basis of Allotment									
Category	Number of Valid Applications (including ASBA Applications)		Number of Equity Shares Allotted against Rights Entitlement (A)		Number of Equity Shares Allotted Against additional shares Applied (B)			Total Equity Shares Allotted (A+B)	
Eligible Equity Shareholders	32,55	,337	11,97,96	69	2,99,634		14,97,603		
Renouncees	77.0	186	46.323	3		0		46 323	

January 22, 2020, the request for extinguishment of Rights Entitlement has been sent to NSDL and CDSL on August 28, 2023.

DISCLAIMER CLAUSE OF NSE It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the letter of offer has been cleared or approved by NSE nor does it certify the correctness or completeness of any of the contents of the letter of offer. The investors are advised to refer to the letter of offer for the full text of the

C-101, 1st Floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400083. Maharashtra, India.

Investor Grievance Email: brooks.rights2023@linkintime.co.in

All grievances with respect to the issue may kindly be addressed to the Registrar to the Issue quoting full name and address of the First/Sole applicants, email id, contact number, number of shares applied for and Bank Branch where the application had been lodged along with the copy of acknowledgement slip.

WHOLE TIME DIRECTOR

PROSPECTS OF BROOKS LABORATORIES LIMITED

''ழவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்'' நிறுவனத் தலைவராக ஆர். தினேஷ் பதவி ஏற்றார்

புதிய இயக்குனர்கள்: கே.ஆனந்த் கிருஷ்ணன், நாராயணன் கே. சேஷாத்திரி

பல்வேறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அவர்களின் உள் பொருட்களை நாட்டிலும் வெளி நாட்டிலும் விநியோகம் செய்யும் சிறப்பு வசதி கொண்ட டிவிஎஸ் செயின் நிறுவனத்தின் சொல்யூஷன் தலைவராக இதன் நிறுவனர் ஆர். தினேஷ் பதவியேற்றார். இத்துடன் துறையில் கே. ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் சேஷாத்திரி நாராயணன் கே. ஆகியோர்கூடுதல் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போ<u>கு</u> இந்நிறுவனத்தில் இயக்குனர்கள் மொத்தமாக உள்ளனர். தருண் கண்ணா, பி.ஸ்ரீராம், ஆகியோருடன் எக்ஸிக்யூட்டிவ் அல்லாத டைரக்டர் ரவிச்சந்திரன் ஆகியோரும் இதன் நிர்வாகத்தில் உள்ளனர்.

இந்நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் தலைவர் ஆர். தினேஷ் பேசுகையில். தலைவராக மகாலிங்கத்திடமிருந்து பொறுப்புகளை ஏற்று எக்ஸிக்யூட்டிவ் சேர்மனாக நான் பதவி வகிக்கிறேன். நிறுவனம் வாடிக்கையாளர் நலன், உற்பத்தி திறன் அதிகரிப்பு, பல்வேறு நாடுகளின் பொருட்கள் விநியோகம் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த தொடர்ந்து மேலும் நிறுவனம் மேலும் வளரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எங்களது வளர்ச்சி திட்டத்தில் இதன் புதிய இயக்குனர்கள் ஆனந்த் கிருஷ்ணன், சேஷாத்திரி ஆகியோருடைய ஒத்துழைப்பும் தொடர்ந்து வணிகம் சிறப்பாக செயல்பட உறுதுணையாக மூலம் உலக இதன் அளவில் பிரம்மாண்ட சப்ளை செயின் நிறுவனமாக உருமாற என்றும் அவர் தெரிவித்தார்.

டிவிஎஸ் மொபிலிட்டி

குருப் அங்கம்

நிறுவனம் டிவிஎஸ் மொபிலிட்டி மற்றும் டி.எஸ் ராஜம்



சொல்யூஷன், ராமச்சந்திரன் தினேஷ் ஆகியோரின் நிர்வாக வழிகாட்டுதலில் நிறுவனம் செயல்பட்டு

பங்கு வெளியீட்டுக்கு இதன் பிறகு கடந்த 23ஆம் தேதி பங்கு மார்க்கெட்களில் இதன் பங்கு விலை துவங்கியுள்ள<u>து</u> குறிப்பிடப்பட என்றும் அவர் தெரிவித்தார்**.**

டிவிஎஸ் இந்நிறுவனம் குரூப் அங்கமாக மொபிலிட்டி திகழ்கிறது. பாரம்பரிய டிவிஎஸ் குரூப் அங்கமாக இருந்த இந்த நிறுவனம் தற்போது டிவிஎஸ் மொபிலிட்டி குரூப் அங்கமாக உள்ள<u>து</u>.

டிவிஎஸ் செயின் இந்திய சொல்யூஷன்ஸ் நிறுவனம் நிறுவனமானாலும் சர்வதேச நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பல்வேறு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு இந்திய *-*சரக்கு போக்குவரத்து அளவில் மற்றும் சர்வதேச மார்க்கெட்டில் இந்திய நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்ய வசதி செய்து கொடுக்கிறது. இந்த குரூப் நிறுவனங்களுக்கும், அரசு துறைகளுக்கும் பெரிய – சிறு வர்த்தக நிறுவனங்களுக்கும் பல்வேறு துறைகளில் பல்வேறு பொருட்களை செய்ய உதவுகிறது. சரக்கு கொண்டுச் ஒருங்கிணைந்த செல்ல இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

லாஜிஸ்டிக் சொலுஷன்

டிவிஎஸ் லாஜிஸ்டிக் சொலுஷன் நிறுவனம் ஒருங்கிணைந்த சரக்கு

கையாளும் பணிகளை அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. தொழிற்சாலைகளுக்குள் கையாளுதல், பொருட்கள் நிர்வாகம், பொருட்களை பேக்கிங் அனுப்புதல், சரக்கு போக்குவரத்துக்கு தொழில் நுட்பம் வழங்குதல், உப கருவிகள் நிர்வாகம் பல்வேறு நிர்வாக ஏற்படுத்துதல், போக்குவரத்து, ராணுவ தளவாடங்கள் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சரக்கு சேமிப்பு பூங்காக்கள், சேமிப்பு கிடங்குகள் ஒருங்கிணைந்த சப்ளை செயின் தீர்வுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் மற்றும் இதர நிறுவனங்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. 100 நகரங்களை

ஒருங்கிணைத்து

இந்த நிறுவனத்துக்கு இடங்களில் சரக்கு கொண்டுச் செல்லும் சேமிப்பு மையங்கள் உள்ளன. 100 நகரங்களை ஒருங்கிணைத்து சரக்கு போக்குவரத்து ஏற்பாட்டுக்கும் இந்த நிறுவனம் வசதி செய்துள்ளது. இந்தியாவில் 19.5 மில்லியன் சதுர சேமிப்பு கிடங்கு வசதிகளை கொண்டுள்ளது. பல்வேறு அவசர தேவைக்கு ஏற்றவாறு விரைவாக உதிரி பாகங்களை கொண்டுச் சென்று சேமித்து வைத்து சப்ளை செய்யும் வசதியை இந்நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.

பல்வேறு நிறுவனங்களுக்கு இது பழங்கிய பொருட்களின் உதிரி வழங்கிய பாகங்கள் பழுதடைந்தால் ஒரே நாளில் திரும்பவும் அந்த கருவியை அனுப்பி சப்ளை செய்யும் வசதியை எந்நேரமும் தயார் நிலையில் செய்கிறது.

ஜெய்ப்பூர், இந்நிறுவனம் பாட்னா, தர்மபுரி, அகமதாபாத், கோவா, திருநெல்வேலி, கொச்சி, போன்ற நகரங்களில் பல்வேறு நிறுவனங்களின் உதிரி பாகங்களை சேமித்து தயார் நிலையில் அனுப்ப வசதியை கொண்டுள்ள மையங்களை நிறுவியுள்ளது.

இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு பற்றி www.tvscs.com வலைத்தளத்தில்

வடசென்னை அகஸ்தியா திரையரங்கு வளாகத்தில் நிறுவப்படும் பிரமாண்ட சங்கர நேத்ராலயா மருத்துவமனை

சென்னை நேத்ராலயா மரு**த்**துவமனை கடந்த வருடங்களாக பன்னாட் டுத்தரத்திற்கு இணையான நோயாளிகளின் பார்வையை மீட்டுக் வந்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும்

மாநகரத்தின்

சென்னை

தேவைக்கேற்ப கண் சேவையை மருத்துவ விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதிகம் கவனிக்கப்படாத பகுதியாக கருதப்படும் வடசென்னை வாழ் மக்கள் தேவைகளை கருத்தில் கொண்டு தண்டையார்பேட்டையில் சென்னையின் வட அடையாளமாக இருந்த அகஸ்தியா கிரையரங்கு வளாகத்தில் புதிய கண் மருத்து வமனையை உருவாக்குகிறது என்று இதன் தலைவர் டி.எஸ்.சுரேந்திரன் தெரிவித்தார்.ஸ்ரீஅகஸ்தியா அறக்கட்ட ளை யடன் நேத்ராலயாவும் சங்கா இணைந்து அதன் 1.25 ஏக்கர் பரப்பளவில் 40 ஆயிரம் சதுர அடிகள் கொண்ட பன்னாட்டுத் தரத்தில் சங்கர நேத்ராலயாவின் விரிவாக்க

வளாகமாக உருவாக்குகிறது. இந்த மருத்துவமனையில் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர்ப்பகுதி மக்களின் கண் மர<u>ுத்த</u>ுவ சேவையை விதத்தில் வழங்கும் கார்னியா, க்ளகோமா, நரம்பியல் கண் மருத்துவ பிரிவு, யூவியா, சார்ந்த துறைகள் உள்ளிட்ட சிறப்பு மையமாக ரூ. 50 கோடி மதிப்பில் உருவாகிறது என்றார் அவர்.

புதிய வளாகம் இந்த எண். 231தருவொற்றியூர் 232, நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை–600 முகவரியில் அனைத்து மக்களின் . தேவைகளையும், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் தேவைகளையும்



பூர்த்தி செய்யும் வகையில் உருவாகிறது.

வ சென்னை மற்றும் வடசென்னை புறநகர்ப்பகுதி வாழ் மக்களின் விழிகளுக்கு ஒளியேற்றும் இந்த திட்டத்திற்கு நிதி திரட்டும் விதமாக பிரபல க**ர்**நாடக இசைக் கலைஞர் டி.எம். சென்னை கிருஷ்ணா, மியூசிக் அகாடமியில் தேதி செப்டம்பர் 2ஆம் (சனிக்கிழமை) மாலை மணியளவில் இசை நிகழ்ச்சி வழங்குகிறார். உடன் அக்ஷய் அனந்த பத்மநாபன் (மிருதங்கம்), கே. ஆர். ஸ்ரீராம்குமார் (வயலின்) சந்திரசேகர சர்மா ஆகியோர் (கடம்) பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள். கிருஷ்ணா, பார்வை யாளர்களின் விருப்பத்திற்காகப் பாடுவார். அவரது இசை பெரும்பாலும் ஆத்மார்த்தமானதாகவம் ராக பாவங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். என்று நேத்ராலயாவின் தலைவர் மற்றும் குழந்தை கண் மருத்துவத் துறையின் இயக்குநர் டாக்டர் LQ. எஸ். சுரேந்திரன், சங்கா நேத்ராலயா **யுஎஸ்**ஏ அறங்காவலர் ളെ. சௌமியா நாராயணன் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் கிரிஷ்ஷிவாராவ் டாக்டர் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு கவிதாவை 9941278018 'செல்' போனிலோ அல்லது ஸ்ரீசத்யா சாயீஸ்வரியை 'செல்' 9791083755 தொடர்பு போனிலோ கொள்ளலாம். மேலும் வி வரங்க ளு க் கு வலைத்தளத்தில் sankaranethralaya.org பார்க்கலாம்.

எஸ்இபிசி லிமிடெட்

Espirecing the Faure நிறுவன அடையாள எண். L74210TN2000PLC045167 பதிவு அலுவலகம்: 4வது தளம், பாஸ்கான் பியூச்சரா எஸ்வி, கதவு எண். 10/1, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை 600017 | www.sepc.ir

23வது வருடாந்திர பொதுக்கூட்டம், மின்னணு வாக்குப்பதிவு மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

கம்பெனிகள் சட்டம் 2013ன் (சட்டம்) பொருந்தக்கூடிய பிரிவுகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 (பட்டியல் விதிமுறைகள்), மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (MCA) சுற்றிக்கைகள் ஆகியவற்றின்படி, வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த கம்பெனி உறுப்பினர்களின் 23வது வடுகி பொதுக்கூட்டம் (23வது AGM) காணொலி காட்சி ("VC")/இதர ஆடியோ காட்சிக்ள மூலம் ("OAVM") வியாழக்கிழமை, செப்டம்பர் 21, 2023 அன்று இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் www.evotingindia.com—ல் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். கம்பெனிகள் சட்டம் 2013—ன் பிரிவு 103—ன் கீழ் VC/OAVM வசதி மூலம் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை கணக்கிடப்படும். ன்ணிக்கை கணக்கிடப்படும்.

ுண்ண்டைக்கை ஊண்டப்படும்... மற்குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளின்படி, 23வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2022—2023–ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனி/வைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 30, 2023 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆவணங்கள் கம்பெனியின் இணையதளம் http://www.sepc.in/investors innualreport.aspx மற்றும் கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்டாக் ாக்சேஞ்சஸ் இணையதளம் https://www.bseindia.com மற்றும் https://www.nseindia.com

எக்கேருசஸ் இணையதனம் nttps://www.bseindia.com மற்றும் nttps://www.nseindia.com மேலும் CDSL இணையதனம் www.evotringindia.com கிடைக்கும். கம்பெனிகள் சட்டம், 2013 (சட்டம்) பிரிவு 108 மற்றும் திருத்தப்பட்ட கம்பெனிகள் நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதிகள், 2014—ன் விதி 20 மற்றும் பட்டியல் கட்டுப்பாடுகள் கட்டுப்பாடு 44 ஆகியவற்றுக்கு இணங்க, கட் ஆப் தேதியான செப்டம்பர் 13, 2023 (கட்ஆப் தேதி) அன்று காகித வடிவில் அல்லது டிமெடீரியலைஸ்ட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள ஒவ்வொரு அலுவல் மீதும் CDSL வழங்கும் மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் அவர்களின் வாக்குக்கை CDSL வழங்கும் பின்னனு வாக்குப்பதிவு முறை மூலம் அவாகளின் வாக்குகளை மின்னனு முறையில் அளிக்கும் வசதியை கம்பெனி வழங்குகிறது. உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமையானது, கட்ஆப் தேதியில் அதாவது செப்டம்பர் 13 2023 அன்று, கம்பெனியின் செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனத்தில் அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் விகிதத்தில் இருக்கும்.

தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மற்றும் 23வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு நடைமுறைகளை நேர்மையாகவும் வெளிப்படையான முறையிலும் நடத்த திரு. எம். அழகர், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர், (உறுப்பினர் எண். FCS 7488) சென்னை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் வாக்களிக்கும் வசதியும் வருடாந்திர பொது கூட்டத்தில் கிடைக்கும் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்காதவர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்க முடியும். ஒரு உறுப்பினர் தொலைதூர வருடாந்து பெறுவ கூட்டலுல் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய பின்னரு. மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய பின்னரு. கூட வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம், ஆனால் கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் விவரங்கர் உள்ளிட்ட தகவல் மற்றும் அறிவுறுத்தல்கள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே உள்நுழைவு சான்றுகளை VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பயன்படுத்தப்படலாம். டிமெட்டீரியலைஸ் வடிவிலும் காகித வடிவிலும் பங்குகளை வைத்திருக்கும் டிலம்ட டீாயலைஸ் வடிவலும் கங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுச் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு ஆகியவற்றின் விரிவான நடைமுறைகள் வருடாந்திர பொதுச் கூட்ட அறிவீப்பு குறிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. தொலைதூர மின்னணு வாக்களிப்பு திங்கட்கிழமை, 18 செப்டம்பர், 2023 (இந்திய நேர்ப்படி காலை 10,000 மணி) அன்று துவங்கி புதன்கிழமை, 20 செப்டம்பர், 2023 (இர்திய நேர்ப்படி காலை 10,000 மணி) அன்று துவங்கி புதன்கிழமை, 20 செப்டம்பர், 2023

இந்திய நேரப்படி மாலை 5.00 மணி) அன்று முடிவடைக்கிறது. அதற்கு பிறகு தொலைதூர மின்னணு வாக்களிப்பு தொகுதி CDSL ஆல் முடக்கப்படும். கட் ஆப் தேதியான புதன்கிழமை 13 செப்டம்பர், 2023 அன்று காகித வடிவில் அல்லது . மெட்டீரியலைஸ்ட் வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தொலைதூ டிலம் டியியில் குறிய்புகளில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையை பியியில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைய பியியில் கொடுக்கு மாத்தில் நகிகள் வாக்குகளை மின்னனு முறையில் செலுத்தலாம். உறுப்பினர்கள் ஒருமுறை அளித்த வாக்குகளை மாற்றவோ, ரத்து செய்யவோ முடியாது. அறிவிப்பை அனுப்பிய பிறகு, கம்பெனியின் பங்குகளைப் பெற்று, கம்பெனியின் உறுப்பினராகி, கட்ஆப் தேதியில் அதாவது 13 செப்டம்பர். 2023 அன்று பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும், வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றி பணுக்கு மற்றும் தடியுக்கும் வந்தவரை நடிமுறையைப் பின்பற்றி பணுக்கு மற்றும் தடியுக்கும் வந்தவருக்கு மறையை பின்பற்றி முறையில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றி முறையில் குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம். உறுப்பினர் ஏற்கனவே CDSLஇ மின்னணு வாக்குப்பதிவுக்காகப் பதிவு செய்திருந்தால், தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்க அவர் ஏற்கனவே இருக்கும் பயனர் ஐடி மற்றும்

டவுச்சொல்லைப் பயன்படுத்தலாம். கடவுசைசலைமைப் பயனபடுத்தலாம். கம்பெனியின் 23வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி, கம்பெனியின் உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 14 செப்டம்பர், 2023 முதல் 21 செப்டம்பர், 2023 வரை (இரண்டு நாட்களும் உள்பட)

14 செப்டம்பர், 2023 முதல் 21 செப்டம்பர், 2023 வரை (இரண்டு நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
CDSL மின்னணு வாக்களிப்பு முறையின் மூலம் வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் மின்னணு வாக்களிப்பில் கலந்து கொள்வது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து, helpdesk.evoting@cdslindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 1800 22 55 33 கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். மின்னணு முறை மூலம் வாக்களிக்கும் வசதி தொடர்பான அனைத்து குறைகளையும் திரு, ராகேஷ் டால்வி மூத்த மேலாளர், (CDSL), சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25வது மாடி, மராத்தான் பியூச்சரக்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என் எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400013 அவர்களை அணுகலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 1800 22 55 33 ான்ற எண்ணில் அழைக்கலாம்.

நிறுவனச் செயலாளர் & இணக்க அதிகாரி

இடம்: சென்னை தேதி : ஆகஸ்ட் 30, 2023

Ph.: 044-28478666: E-Mail: investorrelations@ramcocements.co.in

தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் கார்ப்பரேட் அலுவலகம்: "ஆராஸ் கார்ப்பரேட் மையம்", 5வது தளம், எண் 98–ஏ, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சென்னை–600 004.

CIN: L26941TN1957PLC003566; Website: www.ramcocements.in தபால் ஓட்டு அறிவிப்பு [நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பிரிவு 110, நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014–ன் விதி 22 மற்றும் செபி (பட்டியல் கடமைகள் மற்றும்

வெளியீட்டு தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015-ன் ஒழுங்குமுறை 44-ன் கீழ்] அன்பார்ந்த உறுப்பினர்களே,

திருத்தப்பட்ட நிறுவனங்கள் சட்டம், 2013-ன் (''சட்டம்'')பிரிவு 110-ன் விதிகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற விதிகள் ஏதேனும் இருந்தால் அவை மற்றும் நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வா "விதிகள்") விதிகள் 20 மற்றும் 22, திருத்தப்பட்டது மற்றும் டிசம்பர் 28, 2022 தேதியிட்ட கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ("எம்சிஏ") வெளியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 11/2022, இது தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின் தொடர்ச்சியாக ("எம்சிஏ சுற்றறிக்கைகள்"), இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆப் இந்கியா வெளியிட்ட பொதுக் கூட்டங்களில் தெயலக காநிலைகள் உழற்றும் செபியின் பொருந்தக்கூடிய விகிகள் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிமுறைகள், 2015 ("LODR") மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 25, 2023) ("உறுப்பினர்கள்" அல்லது "ஈக்விட்டி

குறிப்பிடப்பட்டுள்ளபடி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தை பரிவர்த்தனை செய்ய வாக்களிக்க மட்டுமே: அறிவிப்பின் நிகழ்ச்சி நிரல் திரு. எம்.பி.என். ராவ் (DIN : 00287260) சிறப்பு அவர்களை இயக்குனராக 75 வயதுக்கு மேல் கீர்மானம் அவரது தற்போதைய பதவிக்காலத்தில் தொடர்ந்து ெ செயல்பட செயல் அல்லாத சுயாதீன இயக்குனராக

பங்குதாராகள்") ஒரு சிறப்புத் தீா்மானத்தின் மூலம், மின்னஞ்சலில் தபால் வாக்கு மூலம் பெறப்படுகிறது. 30 ஆகஸ்ட் 2023 தேதியிட்ட அறிவிப்பில்

ஒப்புதல் அளிக்கல் (CDSL) சேவையில் ஈடுபடுத்தி உள்ளது. வாக்களிப்பதற்கான நடைமுறையின் விவரங்கள் அறிவிப்பின் 'குறிப்புகள்' பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு வசதி பின்வரும் காலகட்டத்தில்

lடைக்கும்:	
மின்னணு–வாக்குப் பதிவு துவக்கம்	செப்டம்பர் 1, 2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி (இந்திய நேரப்படி)
மின்னணு–வாக்குப் பதிவு முடிவு	30 செப்டம்பர் 2023, சனிக்கிழமை மாலை 05.00 (இந்திய நேரப்படி)

செப்டம்பர் 30, 2023 சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு மேல் தொலைதூர

மின்னணு–வாக்களிப்பு அனுமதிக்கப்படாது. தங்களின் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்காத உறுப்பினர்கள் பின்னணு வடிவில் பங்குகளை வைத்திருப்பவர்கள் தங்களின் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மற்றும் காகித வடிவில் பங்குகளை வைத்திருப்பவர்கள் நிறுவனத்திடம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்/டெபாசிட்டரிகளில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு . செய்யாததால், இந்த அறிவிப்பைப் பெறாத உறுப்பினா்கள், இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக மின்னணு–வாக்களிக்க உரிமை

நிறுவனத்தின் இணையதளமான www.ramcocements.in, பங்குச் சந்தைகள் அதாவது பிஎஸ்இ லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட் ஆகிய இணையதளங்களில் www.bseindia.com மற்றும் www.nseindia com ஆகியவற்றிலும் மற்றும் CDSL—ன் இணையதளம் www.evotingindia.com–லும் இந்த அறிவிப்பு கிடைக்கும் என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவும். இந்த தபால் வாக்கெடுப்பின் முடிவுகள், ஆய்வாளர் அறிக்கையுடன், சட்டப்பூர்வ காலக்கெடுவுக்குள் பங்குச் சந்தைகள் மற்றும் CDSL ஆகியவற்றில் தாக்கல் செய்யப்படும், மேலும் நிறுவனத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம்

மின்னணு _. முறையில் வாக்களிக்கும் வசதியுடன் தொடர்புடைய அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்ய திரு.ராகேஷ் தல்வி, முதுநிலை மேலாளர், ு. சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25வது தளம், மராத்தான் ஃப்யூச்சர்க்ஸ், மஃபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என்.எம். ஜோஷி மார்க் லோயா். பரேல் (கிழக்கு), மும்பை 400013 அவா்களை தொடா்பு கொள்ளலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.com-க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது

நாள்: 30.08.2023

1800 22 55 33 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கவும். கி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் கே.செல்வநாயகம் இடம்: சென்னை

சந்திரபிரபு ஜெயின் கல்லூரி 21வது பட்டமளிப்பு விழா சென்னை, ஆக. 31–

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஜெயின் கல்லூரியின் 21ഖது பட்டமளிப்பு விழா, பகவான் கலையரங்கில் மகாவீர் மற்றும் தமிழ்**த்**தாய் வாழ்த்து வாழ்த்துடன் தொடங்கியது. விழாவை கல்லூரி செயலாளர் லலித்குமார் ஜெயின் தொடங்கி வைத்து வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி பொறுப்பு முதல்வர் 2022-கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். அப்போர் அவர் உரையாற்றுகையில், மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் சாதனையாளர்களாக உயரலாம். அதற்கு மொழில் ஒரு தடையே இல்லை என வலியுறுத்தினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய செலவு மற்றும் பணி கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் சிஎம்ஏ. திவ்யா அபிஷேக்



கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேரூரையாற்றினார்.

இவ்விழாவில் கல்லூரி நிர்வாகத்தினர் முன்னாள் தலைவர் காந்திலால் எச் சங்கி, தற்போதைய

கேமிசந்த் கலைவர் கட்டாரியா, துணைத்தலைவர் சாந்திலால் எஸ் ஜெயின், இணைச் செயலாளர் சுரேஷ் ராத்தோட் மற்றும் குழு உறுப்பினர் ஜிதேந்தர் எஸ் மேஹ்தா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

INDOWIND ENERGY LIMITED CIN: L40108TN1995PLC032311 REG OFFICE: KOTHARI BUILDING, 4TH FLOOR, 114, M.G. ROAD, NUNGAMBAKKAM, CHENNAI – 600 034. Ph : +91 44 28331956

Fax: +91 44 28330208 E-mail: contact@indowind.com NOTICE OF 28"ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that 28th Annual General Meeting (AGM) of the Company will be held through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular issued by the Ministry of Corporate Affairs (MCA) dated 28th December 2022 (10/2022) and Circular dated 5th January 2023 (SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4) issued by the Securities and Exchange Board of India, which allowed companies to hold AGM through VC / OAVM without the physical presence of the Members at a common venue Accordingly, the Annual General Meeting (AGM) of the Company will be held on Monday, September 25th at 4:00 p.m. (through Video Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM") provided by the Central Depository Services (India Limited (CDSL) to transact the businesses as set out in the Notice of the 28th AGM dated 09/08/2023, The electronic copy of the Annual Report for the year 2022-2023 along with the notice of AGM will be made available on the website of the Company at https://indowind.co.in / and on the websites of the stock exchanges where the securities of the Company are listed i.e. www.nselndia.com and www.bselndia.com and also will be available on the website of CDSL at www.evotingindia.com Members can attend and participate in the AGM through VC/OAVM only, the details of which will be provided by the Company in the Notice of AGM.

Accordingly, please note that no provision has been made to attend and participate the AGM of the Company in person. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the

The Notice of the AGM and the Annual Report will be sent electronically to those members whose e-mail addresses are registered with the Company/Registrar 8 Transfer Agents (RTA) / Depository Participants(DPs). However, as per circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated 13.5.2022 issued by SEBI the Company shall send hard copy of full Annual Report to only those shareholders who request for

Members who have not yet registered their email addresses are requested to register their email addresses with respective depository participant(s) in case of dematerialized shares and members holding shares in physical mode are requested to update their email addresses with Company's RTA M/s. Bigshare Services Pvt Ltd. No. Office No S6-2, 6th Floor, Pinnacle Business Park, Next to Ahura Centre, Mahakali Caves Road, Andheri (East) Mumbai – 400093. Email: bhagwan@bigshareonline.com

Members who have not updated their bank account details for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service or any other means may follow the below instructions: in case of Physical Holding, submit the above said Form ISR-1 and other relevant documents with Registrar and Transfer Agent of the Company at their address as mentioned above. Members holding shares in demat form are requested to update their bank account details with their respective

The Company is pleased to provide remote e-voting facility of CDSL to all its members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company shall also provide the facility of voting through remote e-voting system during the Meeting. Detailed procedures for remote e-voting before/during the AGM will be available in the Notice of the AGM.

In case of any query, the members of the Company may contact the Company / RTA (bhagwan@bigshareonline.com Phone: 022-40430200).

Date: 30-08-2023

Place : Chennai

By order of the Board For INDOWIND ENERGY LIMITED **RACHANA HINGAR** Company Secretary, ACS No. 20863

GEM SPINNERS INDIA LIMITED

CIN: L17111TN1990PLC019791

Regd. Office: No.14, Mangalam Village, Madhuranthagam Taluk, Kancheepuram District, Tamilnadu 603 107.

Email: accounts@gemspin.com Website: www. gemspin.com

NOTICE is hereby given that: 1. The 33rd Annual General Meeting [AGM] of the Company is scheduled to be held on Thursday, 21st September 2023 at 10.30 a.m. at No.14, Mangalam Village, Madhuranthagam Taluk, Kancheepuram District, Tamil Nadu to transact the business as detailed in the Notice convening

the Annual General Meeting. 2. The Register of Members of the Company and the Share Transfer Books of the Company will be closed from Friday, 15th September 2023 to Thursday, 21st September 2023 (both days inclusive) for the purpose of Annual General Meeting, in terms of Section 91 of Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management

& Administration) Rules, 2014. 3. The Company is pleased to provide all its members the facility to exercise their votes through electronic voting facility in association with Central Depository Service Limited (CDSL). Members holding shares as on cut off date of 14th September 2023 may cast their vote

Members are informed that:

Place : Chennai Date : 30.08.2023

(a) The despatch of Notice of AGM to all the Members to their email address registered with the Company/Depository Participant completed (b) Voting through electronic mode shall commence on 18.09.2023 at 9.00 a.m and will ends on 20.09.2023 at 5.00 p.m.

(c) Voting through electronic mode shall not be allowed beyond 5.00 pm on 20th September 2023.

(d) A copy of notice is available on the website of the Company at www emspin.com and also on the website of CDSL at www.evotingindia

(e) Members may refer the instruction on e-voting contained in the Notice or refer the Frequently asked questions (FAQ) and user manual on the e-voting website of CDSL for clarification in regard to electronic

(f) In case of any queries regarding the process and manner of electronic voting, members may refer to CDSL through email at helpdesk evoting@cdslindia.com or to the share transfer agent of the Company at M/s. Cameo Corporate Services Limited, No.1,Subramnain Building, Club House Road, Mount Road, Chennai 600 002. Email: kandhimathi@

(g) Any person who acquire shares of the Company becomes a membe of the Company after the dispatch of the Notice of the AGM and holds shares as on the cut-off date i.e.14th September 2023 may obtain the login ID and password by sending a request at investor@cameoindia.com or helpdesk.evoting@cdslindia.com. However if a person is already registered with CDSL for e-voting, then the existing user ID and password can be used for casting vote;

(h) Any member who has voted through e-voting facility provided by the Company may participate in the general meeting in person or proxy but such a person will not be able to exercise his vote again in the meeting and the earlier vote casted through electronic means will be treated as final.

(i) The results of e-voting will be announced by the Company on its ebsite and also to the stock exchange By order of the Board For GEM SPINNERS INDIA LIMITED

R.VEERAMANI MANAGING DIRECTOR இடம்: சென்னை தேதி : 30.08.2023

வாக்குப்பதிவு மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

கம்பெனி உறுப்பினர்களின் 29வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023 அன்று காலை 11.00 மணிக்கு (இந்திய நோப்படி) காணொளி காட்சி (VC)/பிற ஒளி ஒலி சாதனங்கள் (OAVM) மூலமா டைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ('எம்சிஏ') டிசம்பர் 28, 2022 தேதியிட்ட அதன்

29வது வருடாந்திர பொதுக்கூட்டம், தொலைதூர மின்னணு

மான்சி பைனான்ஸ் (சென்னை) லிமிடெட்

சுற்றறிக்கை மற்றும் இது தொடர்பான முந்தைய சுற்றறிக்கைகளுக்கு இ (ஒட்டுமொத்தமாக "பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள்" என குறிப்பிடப்படுகிறது VC/OAVM மூலம் 2023 ஆம் ஆண்டு வருடாந்திர பொதுக்கூட்டத்தை கூட்ட அனுமதித்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் 29வது வருடாந்திர பொதுக்கூட்டம் C/OAVM மூலம் கூட்டப்படும் மற்றும் பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013 ("சட்டம்") விதிகளுக்கு இணங்க மின்னணு பற்றும் நுறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்) வதுகளூக்கு இணங்க மின்னணு முறையில் வாக்களிப்பதன் மூலம் அலுவல்களை பரிவர்த்தனை செய்யலாம். கட்ஆப் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 17, 2023 அன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பதவாகி உள்ள ஒரு நபர். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க தகுதியுடையவர் ஆவார். மின்னணு வழிமுறைகள் மூலம் அதாவது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் தேதியில் வாக்களிக்கும் வசதிக்காக, சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட்டடை (CDSL) நிறுவனம் ஈடுபடுத்தியுள்ளது.

கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 91, கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 10 மற்றும் செக்யூரிடீஸ் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015க் விதி 42ன்படி, 29வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி 023 முடிய (இரண்டு நாட்களும் சோத்து) மூடப்பட்டிருக்கும்.

பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள், ஜனவரி 5, 2023 தேதியிட்ட செபி சுற்றறிக்கை மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 108, கம்பெனிகள் (மே மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 20 மற்றும் செபி எல்ஓடிஆர்–ன்படி 022–23 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கை மற்றும் 29வது வருடாந்தி பொதுக்கூட்ட அறிவிப்பு மின்னணு முறையில் நிறுவனம்/பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்களிடம் அல்லது வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் பதிவ செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப்படுகிறது. மேலே உள்ள ஆவணங்கள் நிறுவனத்தின் இணையதளத்திலும், பங்குச் சந்தையின் இணையதளத்திலும் அதாவது https://www.cse-india.com/–ல் டைக்கும். உறுப்பினா்களுக்கும் இதன் மூலம் தெரிவிப்பதாவது:

(a) <mark>தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு புதன்கிழமை, செப்டம்பர்</mark> 20, 2020 அன்று (இந்திய நேரப்படி காலை 9.00 மணி) தொடங்கி வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22, 2023 (இந்திய நேரப்படி மாலை 5.00 மணி) முடிவடையும். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு மேல் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு

(b) மின்னஞ்சல் அனுப்பி முடிவடைந்த தேதி அதாவது வெள்ளிக்கிழமை செப்டம்பர் 1, 2023க்கு பிறகு பங்குகளை பெற்று நிறுவனத்தின் உறுப்பினரான ஒருவர் மற்றும் கட்ஆப் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 17, 2023 அன்று பங்குகளை வைத்திருப்பவர் சிடிஎஸ்எல் மின்வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தில் மின்னணு முறையில் வாக்களிக்கலாம்;

(C) வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்/பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் பாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள்;

d) உறுப்பினர்கள் சிடிஎஸ்எல் மின்வாக்களிப்பு முறையை அணுக பங்குதாரர்கள் உறுப்பினா்கள் உள்நுழைவின் கீழ் உள்ள இணைப்பில் https://www உறுப்படுள்ளன. உள்றுழையான ஒழ் உள்ள இணைப்படுக்கார். ywww. evotingindla.comல் அணுகலாம். கூட்ட நாளில் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேர்வதற்கும் அதே இணைப்பு செல்லுபடியாகும். தொலைதூர மின்வாக்களிப்ட செயல்முறை, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேருதல் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்வாக்களிப்பு ஆகியவற்றிற்கான விரிவான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன;

(e) மின்வாக்களிப்புக்கான உள்நுழைவுச் சான்றுகளைப் பெறுவதற்காச டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரிகள் பதிவு செய்யப்படாத உறுப்பினர்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் ஐடி mansi@mansiindia.com அல்லது ஆர்டிஏ மின்னஞ்சல் ஐடி mcsstaahmd@gmail.comக்கு அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி விவரங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்புமாறு கேட்டுச்

(f) தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (ர) எதுக்கல் அர யக்கைனு வாக்குப்பத்து யற்றும் வடுடாந்தர் எப்புத்தைட்டத்தில் வாக்களிப்பு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை ஆய்வு செய்வதற்காக திரு. ஜகதீஷ் பிரசாத் முந்தாரா, பயிற்சி நிறுவன செயலர் (ICSI உறுப்பினர் எண். FCS 2353), உரிமையாளர், M/S. முந்தாரா & கோ, நிறுவனச் செயலர்கள், ஆராய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். பருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்வாக்களிப்பு / மின்வாக்களிப்ட

வருடாந்துர் சபாதுக்கூட்டத்துண்போது யால்வங்களாப்பு / யால்வங்களாப்பு தொடர்பான ஏதேனும் வினவல்/ தெளிவுபடுத்தல் அல்லது சிக்கல்களுக்கு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAOs) மற்றும் உதவிப் பிரிவின் கீழ் www.evotingindia.com ல் கிடைக்கும் மின் வாக்களிப்பு கையேட்டை பார்வையிடலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் ாழுதலாம் அல்லது கட்டணமில்லா எண். 1800 22 55 33 ல் திரு. ராகேஷ் ____ வியை (முதுநிலை மேலாளர்) தொடர்பு கொள்ளலாம்.

குழுவின் ஆணைப்படி மான்சி பைனான்ஸ் (சென்னை) லிமிடெட்டிற்காச தலைவர் & நிர்வாக இயக்குனர் DIN: 00007655